

உடனடி வெளியீட்டுக்காக

ஹென்றி எஃப்.வெர்ஸ்ஷூரன் சி டி அவர்களுக்கு ப்ராம்ப்ட்டன் நகருக்கான திறவுகோலை மேயர் பேட்ரிக் ப்ரவுன் விருதாக வழங்குகிறார்.



படம்: பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்ப்ட்டன் நகரம் மற்றும் ஹென்றி எஃப்.வெர்ஸ்ஷூரன் சி டி

ப்ராம்ப்ட்டன், ON (டிசம்பர் 21, 2021) – கடந்த இரவு மேயர் பேட்ரிக் ப்ரவுன் அவர்கள் ஹென்றி எஃப். வெர்ஸ்ஷூரன் சி டி அவர்களுக்கு நகருக்கான திறவுகோலை விருதாக வழங்கினார்; இந்த விருதானது ப்ராம்ப்ட்டன் நகர அணிவகுப்பு தளபதியாகவும், ராயல் கனடியன் லெஜன் மேஜர் வில்லியம் ட்வைட் ஷார்ப் கிளை 15 க்கான அரசு மற்றும் சமுதாயத்திற்கிடையிலான தொடர்பாளராகவும் இருந்தபடி தனித்தோங்கிய சாதனைகள் மற்றும் பங்களிப்புகளை அங்கீகரித்து வழங்கப்பட்டது.

ஹென்றி எஃப்.வெர்ஸ்ஷூரன் சி டி அவர்கள் பற்றி

ஹென்றி எஃப்.வெர்ஸ்ஷூரன் சி டி அவர்கள் 50 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு தன்னார்வலராக பைப்ஸ் அண்ட் ட்ரம்ஸ் ஆஃப் தி லோர்ன் ஸ்காட்ஸ் (பீல், டூபெரின் மற்றும் ஹால்டன் ரெஜிமெண்ட்) [the Pipes and Drums of the Lorne Scots (Peel, Dufferin and Halton Regiment)] எனும் பேண்ட் வாத்தியக் குழுவில் சேர்ந்து, 1975 இல் முன்னணி ட்ரம் கருவி இசைப்பாளராக ஆனார். அந்த நிலையிலிருந்து ட்ரம் மேஜர், பயிற்றுவிப்பாளர், இசையமைப்பாளர் மற்றும் இசை இயக்குனராக உயர்ந்தார். ரெஜிமெண்ட்டல் அஸ்ஸோசியேஷன் ஆஃப் தி லோர்ன் ஸ்காட்ஸ் ஆயுட்கால உறுப்பினர் ஆவார் மற்றும் அரசாங்கம் மற்றும் சமுதாயத்திற்கிடையிலான தொடர்பாளரும் ஆவார். தி ரெஜிமெண்ட்டல் மியூசியம் ஆஃப் தி லோர்ன் ஸ்காட்ஸ் இன் இயக்குனர்கள் மன்றத்திலும் உறுப்பினராக உள்ளார்.

வெர்ஸ்ஷூரன் அவர்கள் 1970 களில் இருந்தே ப்ராம்ப்ட்டன் நகர நினைவுகூறும் திளச் செயல்பாடுகளில் ஈடுபாடு கொண்டிருந்தவர் ஆவார். அவர் 1997 இல் ப்ராம்ப்ட்டன் நகரின் அணிவகுப்பு கமாண்டர் - ஆக முன்னணி வகுக்கத் துவங்கினார்; மற்றும் அப்போதிலிருந்து எப்போதுமே முன்னணியில்தான் இருந்து வருகிறார். தொடர்பாளராக இருந்தபடி, 139 சீ கேடட்ஸ் (பள்ளி/கல்லூரிகளில் ராணுவ பயிற்சி பெறுபவர்கள்) (Sea Cadets) மற்றும் 557 லோர்ன் ஸ்காட்ஸ் ஆர்மி கேடட்ஸ் (Lorne Scots Army Cadets) உடன் பணியாற்றி வருகிறார். 15 நிதியாதாரம் அளிப்பவர்களைக் கொண்ட அனைத்து நான்கு கேடட் கார்ப்ஸ் உடனும் பணியாற்றுகிறார்.

நினைவு கூறுதல் மற்றும் ப்ராம்ப்ட்டன் நகர முன்னாள் ராணுவ வீரர்கள் பால் தனது அலைபாயாத கடமையுணர்வின் மூலமாக பங்கேற்பதில் இருந்த தடைகளை அகற்ற அனைவரையும் உள்ளடக்குவதற்கு பணியாற்றினார்; மேலும் ப்ரம்ப்ட்டன் நகரின் பேன்னர் திட்டப்பணி, முன்னாள் ராணுவ வீரர் சிலை ஆகியவற்றை புனரமைப்பதில் செனோட்டாப் (Cenotaph)-இல் நினைவேந்தல் புத்தகம் நிறுவுதல் மற்றும் ப்ராம்ப்ட்டன் செனோட்டாப்-இல் ஆப்கானிஸ்தான் ஹானர்ஸ் ஐ திறந்து வைப்பது ஆகியவற்றில் முக்கிய பணியாற்றினார்.

வெர்ஸ்ஷூரன் அவர்கள் கனடியன் டெக்கரேஷன் எனும் ஒரு பதக்கம்), 2-ஆம் க்வீன் எலிஸ்பெத் வெள்ளிவிழா பதக்கம், சாவரீன் பதக்கம், முன்னாள் ராணுவ வீரர்களுக்கான அமைச்சரின் பாராட்டு மற்றும் பல லெஜன் பதக்கங்களை வென்றவர். தன்னுடைய 35 க்கும் மேற்பட்ட ஆண்டுக் கால சேவைக்காக ப்ராம்ப்ட்டன் நகரின் நீண்டகால தன்னார்வ சேவை விருது பெற்றிருக்கிறார்.

நகருக்கான சாவி - பற்றி

நகருக்கான சாவி என்பது, அடையாளரீதியிலான கவுரவப்படுத்தல் ஆகும்; இது ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகம் சமுதாயத்தில் மிக உயரிய மதிப்பு கொண்ட ஒருவருக்கு அல்லது, பிரபலம் ஆனவர் அல்லது நகருக்கு வருகை தரும் கண்ணியமிக்க ஒருவருக்கு, ப்ராம்ப்ட்டன் நகர மக்களின் வாழ்வில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவதன் பேரில் வழங்கப்படுவதாகும். இது மேயரின் தனி ஆளுமை அதிகாரத்தின் பேரில் வழங்கப்படுகிறது.

அறிஞர் கூற்றுக்கள்

“ஹென்றி எஃப். வெர்ஸ்ஷூரனுக்கு நகரத்தின் திறவுகோலை வழங்குவது எனக்கு அளிக்கப்பட்ட முழுமையான கவுரவம் ஆகும். ப்ராம்ப்ட்டன் நகரத்திற்கும் முன்னாள் படைவீரர்களுக்கும் ஹென்றியின் பல வருட சேவை உண்மையிலேயே பாராட்டுக்குரிய விஷயமாகும். அவரது ஆலோசனை மற்றும் பேரார்வத்தின் மூலம், ப்ராம்ப்ட்டனின் நினைவு நாள் கொண்டாட்டத்தை, விருது பெறும் சேவை நிகழ்ச்சியாக மாற்றியமைத்துள்ளார்; இது கனடாவில் காலப்படை அணிவகுப்பு, வாகன அணி வகுப்பு மற்றும் விமான அணிவகுப்பு ஆகியவற்றை ஒரே அணிவகுப்பில் நடத்தும் கனடாவில் உள்ள சிலபேர்களில் ஒருவராவார். நன்றி ஹென்றி அவர்களே! ப்ராம்ப்ட்டன் மீது உங்கள் தொடர்ச்சியான அர்ப்பணிப்புக்கு நன்றி.”

- பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்ப்ட்டன் நகரம்

“மேயர் ப்ரவுன் அவர்களிடமிருந்து நகரத்திற்கான திறவுகோலைப் பெறுவது என்பது உண்மையிலேயே ஒரு கவுரவமாகும். பல ஆண்டுக்கால சாதனைகள் மற்றும் அந்த சாதனைகளின் நீண்ட பட்டியலைக் கேட்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது; ஏனெனில், அதை நான் ஒருபோதும் வேலையாக கருதியதில்லை. நான் எப்போதும் ஒரு குழுவின் ஒரு அங்கமாகவே என்னைக் கருதுகிறேன், பல ஆண்டுகளாக நான் பணியாற்றிய குழுக்கள் தனித்துவமானவை ஆகும். 50 ஆண்டுகளாக லோர்ன் ஸ்காட்ஸ் -இல் உறுப்பினராக இருப்பது, 35 ஆண்டுகளுக்கும் மேலாக ப்ராம்ப்ட்டன் தன்னார்வத் தொண்டராக நீண்ட காலமாக இருப்பது, மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களுக்காக வாதிடுவது உண்மையிலேயே எனது பேரார்வமாகும். நமது படைவீரர்களின் சேவைக்கு எனது தொடர்ச்சியான நன்றியைக் காட்டுவதற்காக அவர்களின் சார்பாகப் பேச முடிந்ததில் நான் பெருமைப்படுகிறேன், மேலும் வாழ்நாள் முழுவதும் ஒரு ப்ராம்ப்ட்டன் நகரவாசியாக இருப்பது உண்மையில் எனக்கு நிறைய அர்த்தம் தருகிறது. தங்கள் அனைவருக்கும் நன்றி.”

- ஹென்றி எஃப். வெர்ஸ்ஷூரன் சி டி

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்ப்ட்டன் தன் வசத்தில் 700,000 மக்களையும் 75,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](#), [Facebook](#), மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். www.brampton.ca இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

ஊடக தொடர்பு

மோனிக்கா துக்கல்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபாடு

யுதிரீதியான தகவல்தொடர்பு

ப்ராம்ப்ட்டன் நகரம்

905-874-3426 | Monika.Duggal@brampton.ca